கின்ற கிரவுண்ட் வாட்டர் ஸ்கீம் திட்டத்தோடு இணைந்து பணியாற்றவேண்டி யிருந்த காரணத்தால், இந்தக் குழுவின் வேலை துவங்கப்படவில்லை. 1967-ம் ஆண்டு இந்தக் குழு செயல்படத்தொடங்கி கீழ்க்கண்டவாறு சில திட்டங்களை மேற்கொள்ளச் செயற்குறிப்பு அனுப்பியிருக்கிறது :—

(1) வெண்ணாற்றில் இப்பொழுது வடியும் மேல்நிலை வடிகாலைத் திருப்புதல்.

(2) வடக்கே கொள்ளிடத்தைப்போலவே தெற்கே பாமினி ஆற்றையும் வெள்ள நீர் வடிகால் ஆறாக மேம்படுத்துதல்.

(3) நேரடியான வடிகால்களை அமைப்பதன்மூலம் வெள்ளநீரைக் கடலில் செலுத்துவது.

(4) அதிகப்படியான நீரைக் கழிமுகப் பண்ணையில் செல்லும் வகையில் இறைத்து ஆற்று நீரைக் கடலில் கலக்க வகைசெய்தல்.

(5) தாழ்வான இடங்களில் அவசியமான வடிகால் ஏற்பாடுகளைச் செய்தல்.

இந்த ஆய்வு வேலைகள் முடிவடைய இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : இது தஞ்சை மாவட்டத்தில் வடிகால்பற்றிய கேள்வி, அதைப்பற்றி மட்டிலும் கேளுங்கள்.

திரு. எஸ். ராமலிங்கம்: தஞ்சை மாவட்டத்தையொட்டி, திருச்சி மாவட்டமும் இருக்கிறது. தஞ்சை, திருச்சி இரண்டு மாவட்டங்களும் பக்கத்திலே இருக்கின்றன. ஆகவே தஞ்சை மாவட்டத்திலே செய்யப்படுகின்ற வடிகால் திட்டத்தைப்போல் திருச்சி மாவட்டத்திற்கும் செய்வதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்யுமா ?

மாண்புமிகு திரு. மு. கருணாநிதி : இப்பொழுது ஆய்வில் இருக்கிற வேலையை முடித்ததற்குப் பிறகு திருச்சி எடுத்துக்கொள்ளப்படும்.

திரு. ரா. ராமசந்திர துரை : தஞ்சை ஜில்லாவில் எந்த எந்தத் தாலூகாக்களில் இந்த விசேஷ வடிகால் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

(விடை இல்லை)

திரு. எம். பூபதி : ஒரு கிளாரிபிகேஷன் சார் . . .

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : இப்போது கிளாரிபிகேஷன் ஒன்றும் கேட்க முடியாது.

மேலூர் வட்டத்திலுள்ள புஞ்சைகள்

* 251 வினா.—**திரு. பெ. மலைச்சாமி :** மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாவிற்கு விடையளிப்பாரா—

மேலூர் வட்டம், கிடாரிப்பட்டிக்கு அண்மையில் ஓடும் பெரியாற்றிலிருந்து கிளை வாய்க்கால் அமைத்து, பாசன வசதி செய்வதன்மூலம் மேலூர் வட்டத்தின் வட பகுதிப் புஞ்சைகளை நஞ்சைகளாக்கும் செயற்குறிப்பு ஏதேனும் பரிசீலனையிலுள்ளதா ?

மாண்புமிகு திரு. மு. கருணாநிதி : இல்லை.

1968 மார்ச் 19]

திரு. பெ. மலேச்சாமி : தற்பொழுது மேலூர் வட்டத்தில் மூன்று ஒன்றியங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு ஒன்றியததில் பெரியாறு தண்ணீர் பயன்படுகிறது. மற்ற இரண்டு ஒன்றியங்களுக்கு அந்தத் தண்ணீர் முழுமையாகப் பயன்படாவிட்டாலும், ஆறு ஆயிரத்திலிருந்து எட்டு ஆயிரம் ஏக்கர் வரையில், புஞ்சை நிலம் நஞ்சை நிலமாகக்கூடிய வகையில் இந்தத் திட்டத்தையும் அரசு பரிசீலிக்குமா ?

மாண்புமிகு திரு. மு. கருணாநிதி : இப்பொழுது போடப்படுகின்ற எஸ்டிமேட்டில் கடாரிப்பட்டிப் பகுதியில் பெரியாறு இடம் பெறுகிறதா இல்லையா என்ற கேள்விக்கு இடம் இல்லாமல் இருக்கிறது. எஸ்டிமேட் வந்ததற்குப் பிறகுதான் விரிவாகக் கூறமுடியும்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : கேள்வி 252 பிறகு எடுத்துக் கொள்ளப்படும். நேற்று ஒத்திவைக்கப்பட்ட கேள்வி 243 இப்பொழுது எடுத்துக் கொள்ளப்படும்.

கசிவு நீர்க்குளங்கள்

* 243 வினா.—**திரு. வி. கே. கோதண்டராமன் :** மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

1962 முதல் 1966 வரை காடு மலையடிவாரங்களில் (Percolation tanks) நமது ராஜ்யத்தில் எத்தனை இடங்களில் கட்டப்பட்டுள்ளன, ஜில்லா வாரியாக ?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : சபைமுன் ஓர் அறிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திரு. வி. கே. கோதண்டராமன் : காடு, மலையடிவாரங்களில் மழை காலங்களிலே மலைமேலே பொழியக்கூடிய தண்ணீர் பணியிலே இருக்கக்கூடிய வளத்தை எல்லாம் அடித்துக்கொண்டு போய்விடுகிறது. அதனால் விவசாயம் செய்யமுடியாத அளவுக்கு வளக்கு இல்லாத அளவுக்குப் போய் விடுகிறது என்ற காரணத்தினாலே இது போன்றவற்றைத் தடுப்பதற்காகச் சிறிய சிறிய குளங்களைக் கட்டக்கூடிய அளவுக்கு நிலைமை உண்டாக்கப் பட்டிருக்கிறது. ஆகவே நமது ராஜ்யத்திலே வட ஆற்காடு மாவட்டம், சேலம் மாவட்டம், தர்மபுரி மாவட்டம் போன்ற பல இடங்களில் காடு, மலைகள் அதிகப்படியாக இருக்கின்ற பிரதேசங்கள் இருப்பதன் காரணமாக . . .

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : கேள்வியைப் போடுங்கள்.

திரு. வி. கே. கோதண்டராமன் : இதைச் சொல்லிவிட்டுத்தான் கேள்வி போடவேண்டும் . . .

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : எவ்வளவு நேரம் ?

திரு. வி. கே. கோதண்டராமன் : திரு. விநாயகம் அவர்கள் எல்லாம் 10 நிமிடங்களுக்குச் சொல்கிறார்கள், பேசாமல் இருக்கிறார்கள். நான் விளக்கும் பொழுதுதான் கேள்வியாகப் போடுங்கள் என்று சொல்கிறார்கள் . . .

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : ஒருவர்பற்றிச் சொல்லி, ஒருவர்பற்றிச் சொல்லாமல் இருப்பதில்லை, சீக்கிரமாகக் கேள்வியைப் போடுங்கள்.

திரு. வி. கே. கோதண்டராமன் : இதுபோன்ற செக் டாம்ஸ் கட்டுவதற்குச் சர்க்கார் ஏற்பாடு செய்யுமா ?

---

* 649—650-ம் பக்கங்களில் முதல் இணைப்பாக அச்சிடப்பட்டுள்ளது.